



Lambodhara Textiles Limited

Regd. Office : 3A, 3rd Floor, B Block, Pioneer Apartments, 1075B, Avinashi Road, Coimbatore - 641 018, India
Telefax : +91 422 2249038 E-mail : info@lambodharatextiles.com www.lambodharatextiles.com
GSTIN : 33AAACL3524B1Z9 IE Code # 3201006181 CIN : L17111TZ1994PLC004929

August 16, 2024

To

The Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza, Bandra Kurla Complex,
Bandra(E), Mumbai - 400 051

Symbol: LAMBODHARA
Series: EQ

Dear Sir/Madam,

Sub: Submission of copies of newspaper publications under Regulations 30 and Regulation 47(1) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Pursuant to provisions of Regulation 30 read with Schedule III and Regulation 47(1) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the copies of the newspaper advertisement published by the Company in the following newspapers on August 16, 2024, regarding convening of the 30th Annual General Meeting of the Company.

1. English: Financial Express
2. Tamil: Dhina Thanthi

A copy of this Notice is also being posted on the website of the Company.

Kindly take the above information on record.

Thanking you

Yours faithfully,
For Lambodhara Textiles Limited

Bosco Giulia
DIN: 01898020
Whole-Time Director

Cc:
The Listing Department
BSE Limited
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Mumbai 400 001

Encl.: as above

Nearly 2K housing projects stalled in 42 cities: Report

A total of 508,000 units are stuck, says PropEquity

PRESS TRUST OF INDIA
New Delhi, August 15

NEARLY 2,000 HOUSING projects comprising 508,000 units are stalled across 42 cities in the country, mainly due to financial mismanagement by developers and lack of execution capabilities, according to data analytic firm PropEquity.

There are 1,981 residential projects that are stalled, totalling 508,000 units.

Of these stalled projects, as many as 1,636 projects, totalling 431,946 units are in 14 tier I cities, while 345 projects totalling 76,256 units are in 28 tier II cities, as per the PropEquity data.

It also pointed out that the number of stalled units rose to 508,202 from 465,555 units in 2018.

Samir Jasuja, founder and CEO at PropEquity said, "The problem of stalled projects and the subsequent rise is due to the lack of execution capabilities of developers, cash-flow mismanagement and diversion of funds to buy new land banks or retire other loans."

He stressed on the need to provide independent third-party audit services for homebuyers to empower them to make an informed decision about the developers' capabilities to complete the project on time.

To address the issue of stalled projects, the government had launched the Special Window for Affordable and Mid-Income Housing (SWAMIH) Fund in November 2019.

In the last five years, around 32,000 units have been completed and the

IN LIMBO

■ **508,000 units** are stalled across 42 cities in the country

■ As many as **1,636 projects**, totalling **431,946 units** are in **14 tier I cities**

■ **345 projects** totalling **76,256 units** are in **28 tier II cities**

■ The number of stalled units rose to **508,202** from **465,555 units** in 2018

■ Greater Noida in tier I with **74,645 units** and Bhiwadi in tier II with **13,393 units** have the maximum number of stuck units



■ **Gurugram** has 158 stalled projects having **52,509 units**; Noida (103 projects, 41,438 units); Ghaziabad (50 projects, 15,278 units); Faridabad (16 projects, 7,060 units); and New Delhi (1 project, 900 units)

SWAMIH fund aims to deliver 20,000 homes every year for the next three years, PropEquity said.

PropEquity data showed that Greater Noida in tier I with 74,645 units and Bhiwadi in tier II with 13,393 units have maximum number of stuck units.

Gurugram has 158 stalled projects having 52,509 units; Noida (103 projects 41,438 units); Ghaziabad (50 projects 15,278 units); Faridabad (16 projects, 7,060 units); and New Delhi (1 project 900 units).

In Mumbai Metropolitan Region (MMR), Mumbai has 234 stalled projects having 37,883 units, while Navi Mumbai (125 projects 28,466 units) and Thane (186 projects 57,520 units). Pune has 172 stalled projects comprising 24,129 units.

Bengaluru has 225 stalled projects comprising 39,908

units; Kolkata (82 projects 24,174 units); Chennai (92 projects, 21,867 units); and Hyderabad (25 projects, 6,169 units).

"Real estate disputes in various courts have been rising. To add to this, the backlog of stalled projects and the addition of new ones have put the onus on homebuyers to do their due diligence through professional experts before buying a house," Jasuja said.

Among tier II cities, PropEquity data showed that Bhiwadi has 13,393 stuck units in 33 stalled projects, Lucknow (13,024 units in 48 projects); Jaipur (9,862 units in 37 projects); and Bhopal (7,500 units in 27 projects).

P E Analytics owns and operates PropEquity. PropEquity captures real estate data for RERA approved projects in 44 Indian cities including 14 tier I cities and 30 tier II cities.

Morkel tasked with grooming and nurturing next crop of Indian pacers

SANDIP G
August 15

WHEN MORNE MORKEL stepped down as Pakistan's bowling coach after the World Cup last year, tearaway Naseem Shah put a picture of the pair with a caption "More than a coach for me."

The youngster was the biggest beneficiary of Morkel's stint, in which he transformed from a gifted but erratic quick to a genuine, persistent tormentor of batsmen. "He taught me to be selfless," he would say.

When Naseem and Shaheen Shah Afridi bowled, Morkel would monitor them from his perch on the edge of the boundary cushions, sprawled on the ground, sometimes stretching, a coat of face cream creased on his face, as though he were shaking off rust for the next spell.

If he noticed anything, the South African would get up, jog towards the bowler and whisper something in his ear.

It was a familiar sight at the Lucknow Super Giants (LSG) dugout too, but with a different cast of bowlers.

It would soon be a usual sight during India's games too, as he has been appointed the team's bowling coach.

Morkel was, without a doubt, head coach Gautam Gambhir's first choice, the latter's admiration stretching back to their playing days.

In a conversation with celebrity host Gaurav Kapoor six years ago, Gambhir revealed the toughest bowler he had faced: "I thought he (Morkel) was the toughest bowler I have faced."

"When he was playing for Delhi (Daredevils), and every time I would face him, I would come back and say 'yaar, I wish we had Morne Morkel!'"

The pair were locked in gruelling red-ball battles too. Morkel got him out twice in three innings in India in 2010, but Gambhir fought back with three gritty half-centuries on the trip to South Africa the next year.

Though Morkel's returns were relatively modest at



Ex-South African speedster Morne Morkel was Gautam Gambhir's first choice as the tall pacer was the most difficult bowler he faced, and they worked together in IPL as well

GAUTAM GAMBHIR,
HEAD COACH

WHEN HE (MORKEL) WAS PLAYING FOR DELHI (DAREDEVILS), AND EVERY TIME I WOULD FACE HIM, I WOULD SAY 'YAAR, I WISH WE HAD MORKEL'



Kolkata Knight Riders, Gambhir had little hesitation in summoning the bowler he feared the most as LSG's bowling coach when he took over.

Great bowlers do not necessarily make great coaches. Morkel's coaching graph is still in its early stage to provide a conclusive verdict, but there is little doubt about the values he brings to the team.

In his playing days, he was the ice to the fire his more celebrated partner Dale Steyn was. He was mild in manners, seldom swore at batsmen or exchanged bloodshot stares.

He could don the same role in the IPL dugout too, the face of calm aligned to Gambhir's intensity.

He revelled in the background of Steyn's intimidating personality, but Steyn himself often admitted that "I have been bowling behind him. He's been the spearhead."

Morkel got along well with

teammates — Faf du Plessis would say that he had no hang-ups or ego — and was friendly with the juniors.

"He made me feel comfortable in the dressing room in my early years," Kagiso Rabada would say. All these virtues could benefit him in his new role too.

Getting better with time

Unlike Steyn, born with an aura, a supremely natural athlete, Morkel had to learn to piece his gifts together to become the bowler he became.

He was tall and muscular, purchased frightening lift, but struggled to locate the perfect length, or swing the ball away from the right-hander and had a tendency to overstep.

There was a phase in his career when his ears were bored of hearing the he-is-too-unlucky consolation, like

Ishant Sharma would. But he found the required solution — by the time his career ended, he was masterful with full lengths too — and progressed to become a prolific wicket-taker, the fifth-most successful for South Africa in Tests.

He thus is the person to unlock the potential of someone like the beanpole Prasad Krishna, blighted by injuries.

Morkel too suffered multiple injuries — none more severe than a back ailment in 2017, when he was told that his career was literally over.

Every fast bowler recovers from injury, but only a few return to their lethal best. Morkel did, and he knows the importance of preserving a fast bowler's body.

It's the reason he insisted on handling Mayank Yadav, LSG's 155-kph tearaway, with care, give him due recovery time, and not hurry him into action after injuries, even

if that meant losing a few points.

"We need to manage him, look at his bowling loads, his recovery, educate him and help him find a routine that suits him," Morkel would say.

The 22-year-old Mayank is among a herd of young fast bowlers Gambhir and India would hope Morkel groom into world-beaters.

Chiselling out the new brigades of India's fast bowlers would be Morkel's biggest vision.

The senior line in Tests and ODIs look settled — Jasprit Bumrah, Mohammed Shami and Mohammed Siraj. In T20s, Arshdeep Singh has blossomed, though Morkel could harness his red-ball potential too.

But the pool of talent is not as deep as it used to be a few years ago, when Ishant Sharma was around, Umesh Yadav matured and Navdeep Saini was making rapid strides. However, Ishant and Umesh have slipped down the horizon, Saini has plateaued, and Shardul Thakur is not conditions-proof, leaving India with a group of promising but raw pacers.

There are green shots of promise — apart from Mayank, there are Akash Deep, Harshit Rana, Avesh Khan, Prasidh Krishna and Umran Malik — that need nurturing to shine.

It would be another fortnight before Morkel takes up his first assignment with the team, when India host Bangladesh.

There is time (relatively) for him to bed in, as there are not too many high-stakes white-ball tournaments around the corner.

The priority task would be to condition them for the Australia series later this year, before a trip to England, where India has not won a series in 17 years, in 2025.

By that time, Gambhir and India would hope that some of the fresh crop of fast bowlers would reproduce the caption on Naseem's Instagram wall: "Morne is more than a coach."

LAMBODHARA TEXTILES LIMITED
CIN: L17111T21994PLC004929
Regd. Office: 3-A, B-Block, Pioneer Apartments, 1075-B, Avasashi Road, Coimbatore- 641 018. Telefax: +91-422-2249038
Email: info@lambodharatextiles.com Web: www.lambodharatextiles.com

NOTICE TO SHAREHOLDERS

Dear Member(s),

- Notice is hereby given that the **30th Annual General Meeting ("AGM")** of the Company will be held on **Monday, 16th September 2024 at 11.00 AM (IST)** through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") facility without the physical presence of the Members at a common venue to transact the business as set out in the Notice which will be circulated for convening the AGM in compliance with the applicable provisions, if any of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015 read with Ministry of Corporate Affairs ("MCA") and Securities and Exchange Board of India ("SEBI") circulars issued from time to time.
- The Notice of the 30th AGM and the Annual Report for the year ended 31st March 2024, will be sent only by e-mail to all those members, whose e-mail address is registered with the Company/RTA or with their respective Depository Participants ("DP"), in accordance with the MCA and SEBI Circular(s). Members can join and participate in the 30th AGM through VC/OAVM facility only. The instructions for joining the 30th AGM and the manner of participation in the remote e-voting or casting vote through the e-voting system during the 30th AGM are provided in the Notice of the 30th AGM. Members participating through the VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Companies Act, 2013.
- Notice of the 30th AGM and the Annual Report will be made available on the website of the Company i.e., www.lambodharatextiles.com and the website of Stock Exchanges in which the Company's equity shares are listed/traded i.e., National Stock Exchange of India Limited and BSE Limited and on the website of the e-voting service provider i.e., Link Intime India Private Limited.
- Shareholders who wish to register their email address/ bank account mandate for receiving dividends directly through Electronic Clearing Service (ECS) may follow the below instructions: -
 - Shareholders holding shares in demat form are requested to register / update the details in their demat account, as per the process advised by their respective depository participant.
 - Shareholders holding shares in physical form are requested to register / update the details in the prescribed Form ISR-1 and other relevant forms with the Registrar and Transfer Agents of the Company, Link Intime India Private Limited at coimbatore@linkintime.co.in. Members may download the prescribed forms from the Company's website at https://www.lambodharatextiles.com/investors.php?id=16.
- Members holding shares in physical form or who have not registered their e-mail address with the Company / RTA may cast their vote remotely on the businesses as set forth in the Notice of the AGM through remote e-voting or through the e-voting system during the AGM. The manner of voting remotely for shareholders will be provided in the Notice to the shareholders.
- Pursuant to Finance Act, 2020, dividend income will be taxable in the hands of the shareholders w.e.f. 1st April 2020 and the Company is required to deduct tax at source ("TDS") from dividend paid to the Members at the prescribed rates in the Income Tax Act, 1961 ("the IT Act"). Detailed communication with regard to the prescribed TDS rates for various categories, conditions for Nil preferential TDS and details / documents required therefor are being sent to the members through separate communication and are requested to refer to the Finance Act, 2020 and amendments, thereof.
- Considering the above, we urge the shareholders to update their e-mail ID, Bank account details & Permanent Account Number (PAN) with the Company/ Depository Participant to ensure receipt of the Annual Report, dividend and/or any other consideration and other communications from the company.

The above information is being issued for the information and benefit of all the Members of the Company and is in compliance with the MCA Circulars and the SEBI Circulars.

For Lambodhara Textiles Limited
Bosco Giulina
Whole-Time Director
DIN: 01898020

Place: Coimbatore
Date: 16.08.2024

GOVERNMENT OF TAMIL NADU
AGRICULTURAL ENGINEERING DEPARTMENT

T17286/2024-1 **TENDER NOTICE** Date: 14.08.2024

For and on behalf of the Governor of Tamil Nadu, e-Tenders are invited from Manufacturers or Authorised Sole Distributor by the Chief Engineer (AE), Agricultural Engineering Department, 487, Anna Salai, Nandanam, Chennai-35 for the following items, as per the terms and conditions and detailed specification listed in the tender document.

Sl. No.	Tender No.	Tender for the supply of	EMD (Rs. in lakh)
1	T1-1/2024-2025	10 Nos. of Tractor Type Paddy Combine Harvester	3.30
2	T1-2/2024-2025	150 Nos. of Rotavator	2.25
3	T1-3/2024-2025	50 Nos. of Tractor Operated 5 Tyne Duck Foot Cultivator	0.35
4	T1-4/2024-2025	50 Nos. of Tractor Operated 9 Tyne Rigid Cultivator	0.35
5	T1-5/2024-2025	15 Nos. of Tractor Operated Laser Leveler	0.60
6	T1-6/2024-2025	6 Nos. of Mini Tractor Operated Forward / Reverse Rotavator	0.05
7	T1-7/2024-2025	5 Nos. of Tractor Operated Double Axle Rotavator	0.13
8	T1-8/2024-2025	20 Nos. of Water washer	0.14
9	T1-9/2024-2025	20 Nos. of Grease Tank with Gun	0.06
10	T1-10/2024-2025	20 Nos. of Air Compressor	0.20

The tender documents with detailed specifications and Bill of quantity (BoQ) are available in www.tntenders.gov.in as per schedule below. Tender documents and Bill of Quantity (BoQ) can be downloaded, filled and uploaded through Internet Explorer or Microsoft Edge from the site www.tntenders.gov.in at free of cost.

Tender Publishing Date and Time	16.08.2024, 10.00 AM
Tender document download - Start Date and Time	16.08.2024, 10.00 AM
Bid submission - Start Date and Time	16.08.2024, 11.00 AM
Bid submission - Closing Date and Time	30.06.2024, 02.00 PM
Bid opening Date and Time	02.09.2024, 03.00 PM

The e-Tenders will be opened online through www.tntenders.gov.in on the date and time mentioned above at the office of the Chief Engineer (AE), Agricultural Engineering Department, Nandanam, Chennai.

DIPR/3030/Tender/2024 Chief Engineer (AE)

CORAL LABORATORIES LIMITED

Registered Office: 3/B Patanwala Compound, Opp. Shreyas Cinema, L.B.S. Marg, Ghatkopar (W), Mumbai, Maharashtra - 400 086.
Tel: 022-2500 5245 | Email: cs@corallab.com | Website: www.corallab.com
CIN: L24231MH1997PLC422233

Extract of Standalone Unaudited Financial Results for the Quarter ended June 30, 2024

Sr No	Particulars	Rs in Lacs (Except figures of EPS)			
		Quarter Ended		Year Ended	
		30.06.2024 (Unaudited)	31.03.2024 (Audited)	30.06.2023 (Unaudited)	31.03.2024 (Audited)
1	Total Income from Operations	3165.58	2888.63	1354.73	8366.04
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	1177.43	783.60	248.68	2089.54
3	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	880.43	578.70	184.18	1578.9
4	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1754.44	-826.54	809.5	2269.85
5	Paid up Equity Share Capital	357.26	357.26	357.26	357.26
6	Reserves (excluding Revaluation Reserve)				
7	Net worth				17,392.40
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) -	24.64	16.20	5.16	44.19
1. Basic:					
2. Diluted:					

Note:

- The above is an extract of the detailed Unaudited Financial Results for the Quarter ended, June 30, 2024 filed with the BSE Limited under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Financial Results are available on the website of the BSE limited (www.bseindia.com) and the listed entity (www.corallab.com).
- The Company has adopted Ind AS for the financial year commencing from 1st April, 2017 and above results have been prepared in accordance with Ind AS, as prepared under section 133 of the Companies Act, 2013 read with Rule 3 of the Companies (Accounting Standards) Rule, 2015.
- The above standalone unaudited financial results have been reviewed by the Audit Committee and thereafter approved by the Board of Directors at their meeting held on August 14, 2024.

For & on behalf of
Coral Laboratories Limited
Sd/-
Sushma Kadkade
Director & CFO
DIN: 07791735

Place: Mumbai
Date: August 14, 2024

financialexpap.in

CAUVERY NEERAVARI NIGAMA LIMITED
(A Government of Karnataka Enterprise)
CIN NO. U45205KA2003SGC032044
Reg. Office: Cauvery Bhavan Complex, 4th Stage, Gokulam, Manjunathapur, Mysuru - 570 020.
Corporate Office: 3rd & 4th Floor, Surface Water Data Centre Building, Anandarao Circle, Bengaluru- 560 009.

Unaudited Financial Results for the quarter ended 30th June, 2024.

Sl. No.	Particulars	Quarter ended	Previous year ended
		30-06-2024	31-03-2024
		Unaudited	Unaudited
1	Revenue		
	a) Revenue from Operations	Nil	Nil
	b) Other Income	4,637.01	29,916.19
	Total Revenue	4,637.01	29,916.19
2	Expenses		
	Employees benefits expenses	3,481.34	13,652.33
	Finance costs	2,098.08	24,903.72
	Depreciation and amortization expenses	7,131.53	29,469.11
	Other expenses	6,769.28	30,769.47
	Total Expenses	19,480.23	98,794.63
	Profit/Loss before tax	(-14,843.22)	(-68,878.44)
3	Tax expenses		
	- Current tax expense	NIL	NIL
	- Deferred tax adjustment	NIL	NIL
	Profit/Loss after tax	(-14,843.22)	(-68,878.44)
4	Other Comprehensive Income		
	Items that may be reclassified into Profit & Loss	NIL	NIL
	Total Comprehensive Income for the year	NIL	NIL
5	Paid up equity share capital (face value of the share ₹ 1,000/- each)	871,388.45	871,388.45
6	Reserves excluding Revaluation Reserves	(342,089.78)	(327,246.56)
7	Debt Redemption Reserve	Nil	Nil
8	Earnings Per Share (EPS)	₹ (-)17.03	₹ (-)79.04
9	Debt Equity Ratio	0.44:1	0.44:1
10	Debt Services Coverage Ratio (DSCR)	-6.39:1	-1.76:1
11	Interest Service Coverage Ratio (ISCR)	-6.39:1	-1.76:1

Note:

- Administration, repairs, maintenance and general expenses are not recognized in the cost of the projects under execution.
- Debt equity ratio is calculated by considering Total Debt to Total Equity.
- Figures of previous period/year have been reclassified/regrouped/rearranged wherever necessary.
- The company has adopted the Ind-As with effect from 1st April 2016 with comparative being rested.
- Credit Rating for the non-convertible redeemable debenture is "CRISIL AA-(CE)/STABLE" "IND AA-(CE)(STABLE)".
- The company has paid the redemption amount and interest of NCD on due date. Next due date of payment of interest and redemption is on 31st March, 2025.
- The above Unaudited Financial Statement were reviewed by the Audit Committee.

for Cauvery Neeravari Nigama Limited
Sd/-
(Mahesha)
Managing Director

Place: Bengaluru
Date: 12-08-2024

DIPR/CP/1479/AKAR/2024-25

CHENNAI/KOCHI

